

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கதிர்காமம் பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்கள் உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களுக்குரிய பொழிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172 (1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 10(1) உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காண்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்களிலிருந்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கதிர்காமம் பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் நடைமுறைகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்பான ஆளுகைத் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க தயாரித்தல் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் இன்றிய நிதிக் கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு ஆளுகைத் தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

ஒட்டுமொத்தமாக நிதிக் கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்றவை என்பதற்கு நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதும்

எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வு அறிக்கையை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடானது உயர் மட்டத்திலான ஒரு உறுதிப்பாடாகக் காணப்படுகின்ற போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எவ்வேளையிலும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை வெளிப்படுத்தும் என்பதற்கான ஒரு உத்தரவாதமாக இருக்கமாட்டாது. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் மோசடிகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தமானதன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை மற்றும் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளின் வெளிப்படுத்தல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக் கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்களுக்கு அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வின் விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட கட்டளைகளுக்கு இணங்க பிரதேச சபை செயற்பட்டுள்ளதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்

- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் கீழே குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்குகின்றன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் ஒத்திருக்கின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு வேலை பூர்த்தி செய்யப்பட்டிருந்த 03 செயற் திட்டங்களின் பெறுமதி ரூபா 15,044,085 மற்றும் கதிர்காம வாரச்சந்தை அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக செலவிடப்பட்ட ரூபா 39,583,545 தொகை என்பன மூலதனமாக்கப்பட்டிருக்கவில்லை	2025 ஆம் ஆண்டில் கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக .	செயற்திட்டங்களின் பெறுமதி காணி மற்றும் கட்டிடங்களின் கீழ் கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு கதிர்காமம் வாரச்சந்தை அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் பிரதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டத்திலிருந்து பெறவேண்டிய ரூபா 9,506,717 ஆன பட்டியல் பெறுமதி கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை	- மேற்படி -	திட்டத்திற்காக பெற வேண்டிய பட்டியலின் பெறுமதி நிர்மாண கடன் கொடுத்தோர் மற்றும் நிர்மாண கடன் பட்டோரின் கீழ் கணக்கு செய்யப்பட வேண்டும்

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத் தீர்மானங்களுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடனான இணங்காத சந்தர்ப்பங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

சட்டங்கள், பிரமாணங்கள் முகாமைத் களுடனான தொடர்பு	விதிகள் மற்றும் தீர்மானங்	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2013 ஜூன் 28 ஆம் திகதிய பொது அல்லது தனியார்				

வியாபாரங்கள் தொடர்பான உப உறுப்புரை				
(i)	32 மற்றும் 33 ஆம் பிரிவுகள்	மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆம் திகதி வரையிலும் சபைக்கு சொந்தமான 156 கடைகள் தொடர் பாக உடன்படிக்கை மேற்கொள்ளப்படாதிருந்த துடன் 82 கடைகளின் உடன்படிக்கை காலம் முடிவடைந்து இருந்தது.	கடை விடயம் நாளதுவரையாக்கப் பட்டு வருகின்றது என்பதாக	உப உறுப்புரையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(ii)	34 (III) ஆம் பிரிவு	206 கடைகள் 2013 ஆம் ஆண்டின் பின்னரும் 45 கடைகள் 2015 பின்னரும் மதிப்பீடு செய்யப்பட்டு இருக்க வேண்டும்	புதிய மதிப்பீட்டை நடைமுறைப்படுத்த கடை உரிமையாளர்கள் எதிர்ப்பை முன் வைத்துள்ளனர்;	கடை வாடகை 5 ஆண்டுகள் ஒரு முறை மதிப்பீடு செய்யப்பட வேண்டும்
(iii)	31 (III) மற்றும் 40 ஆம் பிரிவுகள்	17 கடைகள் கேள்வி கோரல் இன்றி வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தன.	எதிர்காலத்தில் சீராக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக	குத்தகையாளரின் வேண்டுகோளின் பேரில் அல்லது குத்தகையாளர் மரணித்தமை அடிப்படையில் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் கேள்வி கோரல் மேற்கொள்ளப்பட வேண்டும்
(ஆ)	இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணம் நிதிப் பிரமாணம் 770(4)	2018 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரையான காலமுதல் செயற் பாட்டில் இல்லாமல் காணப்பட்ட 06 வாகனங்கள் திருத்தம் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கவில்லை	இவ்வாகனங்கள் தொடர்பாக எதிர்வரும் நடவடிக்கைகள் எடுத்தல் தொடர்பாக மாகாண இயந்திர பணிப்பாளரின் பரிந்துரையை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக	தொழிற்பாட்டில் இல்லாமல் காணப்படும் வாகனங்களை திருத்தி பயன்பாட்டிற்கு எடுக்கப்பட வேண்டும்

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்காக சபையின் மீண்டுவரும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 32,216,491 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 4,944,418 ஆக இருந்தது.

2.2 நிதிக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) பிரதேச சபையினால் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு தயாரிக்கப்பட்டிருந்த வங்கி கணக்கிணக்க கூற்றின் பிரகாரம் 2013 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை இனங் காணப்படாத பெறுவணவுகள் ரூபா 129,522 தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கவில்லை.	முன்வைக்கப்படவில்லை	இனங் காணப்படாத பெறுமனவுகள் பற்றி வங்கியிடம் விசாரித்து இனங் காண்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(ஆ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு பிரதேச சபையின் வங்கி கணக்கிணக்க கூற்றின் பிரகாரம் 06 சந்தர்ப்பங்களில் ரூபா 22,580 ஆன தவறான வரவு வைத்தல் வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன் அவற்றை சீராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை	முன்வைக்கப்படவில்லை	தவறான வரவு வைத்தலை திருத்தம் செய்வதற்காக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

2.3 வருமான நிர்வாகம்

2.3.1 வருமானம் சேகரிப்பின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரிப்பின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில் பட்டியலிடப் பட்டிருந்த ரூபா 68,166,698 ஆன மொத்த வருமானத்தில் ஆண்டின் இறுதி திகதி வரையில் ரூபா 21,678,104 தொகை அறவிடப்படாமல் இருந்ததுடன் அது பட்டியலிட்ட வருமானத்தில் 32 சதவீதம் அறவிடப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக	சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் சனவரி 01 இல் உள்ளவாறு முன்னைய ஆண்டுகளுக்குரிய நிலுவை வீதவரி மீதி ரூபா 18,124,400 ஆக இருந்ததுடன் ஆண்டில் 17 சதவீதம் அதாவது ரூபா 3,092,998 மாத்திரம் கிடைத்திருந்தது..	நிலுவை வீத வரி வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக	- மேற்படி -

(இ) வாடகை வருமானம்

- (i) மீளாய்வாண்டில் சனவரி 01 இல் நீதிமன்ற நடவடிக்கைகள் - மேற்படி -
உள்ளவாறு முன்னைய எடுக்கப்பட்டுள்ளதாக
ஆண்டுகளுக்குரிய நிலுவை கடை
வாடகை வருமானம் ரூபா 13,960,867
ஆக இருந்ததுடன் ஆண்டில் 16
சதவீதம் ரூபா 2,307,000 தொகை
கிடைத்திருந்தது.
- (ii) மீளாய்வாண்டின் சனவரி 01 இல் - மேற்படி - - மேற்படி -
உள்ளவாறு முன்னைய
ஆண்டுகளுக்குரிய நிலுவை வாகன
நிறுத்துமிட கேள்வி வருமானம் ரூபா
25,288,369 ஆக இருந்ததுடன் ஆண்டில்
நிலுவை வருமானத்தில் 17 சதவீதம்
அதாவது ரூபா 4,406,115 தொகை
மாத்திரம் கிடைத்திருந்தது. அதன்
பிரகாரம் 83 சதவீதம் அதாவது ரூபா
20,882,254 தொகை மேலும்
அறவிடப்பட வேண்டியுள்ளது.
- (iii) மீளாய்வாண்டின் சனவரி 01 இல் நிலுவை தொகையை - மேற்படி -
உள்ளவாறு முன்னைய எதிர்காலத்தில்
ஆண்டுகளுக்குரிய நிலுவை அறவிடுவதற்கு
வாரச்சந்தை கேள்வி வாடகை ரூபா நடவடிக்கைகள் எடுப்பதாக
1,612,777 ஆக காணப்பட்டதுடன்
ஆண்டில் நிலுவை வருமானத்தில் 51
சதவீதம் அதாவது ரூபா . 817,623
தொகை மாத்திரம் கிடைத்திருந்தது.
- (iv) மீளாய்வாண்டின் சனவரி 01 இல் - மேற்படி - - மேற்படி -
உள்ளவாறு 2016 ஆம் ஆண்டு முதல்
2023 ஆம் ஆண்டு வரை பொது
மலசலகூட கேள்வி அளிப்பு நிலுவை
வருமானம் ரூபா 5,945,757 ஆக
காணப்பட்டதுடன் ஆண்டில் 18
சதவீதமான அதாவது ரூபா . 1,041,653
தொகை மாத்திரம் கிடைத்திருந்தது.
- (ஈ) ஏனைய வருமானம்
பிரதேச சபைக்கு அறவிடப்பட வேண்டிய
2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம்
ஆண்டு நிலுவையாக காணப்பட்ட
விளம்பர பதாதைக் கட்டணங்கள் ரூபா
2,533,237 தொகை மீளாய்வாண்டின்
திசெம்பர் 31 ஆம் திகதி வரையிலும்
அறவிடுவதற்கு முடியாதிருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபையால் பராமரிக்கப்படுகின்ற வீதி விளக்குகள் தொடர்பாக கணிப்பீடொன்றை மேற்கொள்ளப்படாதிருந்ததுடன் சபைக்குரிய வீதி விக்குகளின் எண்ணிக்கை அவை அமைந்துள்ள இடங்கள் இனங்காணப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டில் வீதி விளக்குகள் தொடர்பாக கணிப்பீடொன்றை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக	வீதி விளக்குகள் தொடர்பாக கணிப்பீடொன்றை மேற்கொள்ளப்பட வேண்டும்.
(ஆ) சபைக்குச் சொந்தமான 200 வீதிகள் பதிவேட்டில் உள்ளடக்கப்பட்டிருந்த போதும் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு சபைக்கு கையேற்கப்பட்டிருக்கவில்லை.	சபைக்குச் சொந்தமான வீதிகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு சபைக்கு கையேற்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக	சபைக்குச் சொந்தமான வீதிகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இ) 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அங்கீகரிக்கப்பட்டிருந்த 85 கட்டிட திட்டங்கள் பரீட்சிக்கப்பட்டு இணக்கச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.	தற்போது நகர அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்து வருவதாக	கட்டிட நிர்மாணங்கள் ஒழுங்கப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும்.

3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) பிரதேச சபை ரூபா 509,863,561 ஆன காணி மற்றும் 58 கட்டிடங்களின் உரித்து பிரதேச சபைக்கு கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கவில்லை	கையேற்பதற்குரிய நிறுவனங்களிடமிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக	காணி மற்றும் 58 கட்டிடங்களின் உரித்தினை விரைவில் கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
(ஆ) கடந்த காலப்பகுதிகளில் சபைக்கு சொந்தமாக இருந்த ரூபா 263,593,167 பெறுமதியான 14 ஆதனங்கள் வெளிதரப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்ததுடன் அந்த ஆதனங்களை சட்டரீதியாக சபைக்கு கையேற்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.	- மேற்படி -	- மேற்படி -

**3.3 மனித வள முகாமைத்துவம்
கணக்காய்வு அவதானிப்பு**

(அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு சபையின் 15 பதவிகளுக்குரிய 29 பேருக்கு பற்றாக்குறையொன்று காணப்பட்டது.

சபையின் கருத்துரை

பரிந்துரை

வெற்றிடங்கள்
தொடர்பாக
உள்ளூராட்சி மன்ற
ஆணையாளர்
அறிவிக்கப்பட்டுள்ளதாக

ஊழியர்
பற்றாக்குறையை
தவிர்ப்பதற்காக
நடவடிக்கை எடுத்தல்
வேண்டும்

(ஆ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு இடமாற்றம் பெற்றுச் சென்ற, ஓய்வுபெற்ற, வேலையில் இடை நிறுத்தம் செய்யப்பட்ட, சேவையை விட்டுச் சென்ற மற்றும் மரணித்த 29 உத்தியோகத்தார்களிடமிருந்து ரூபா 675,637 தொகை அறவிடப்பட வேண்டியிருந்தது.

கொடுப்பனவு
செய்வதற்காக எழுத்து
மூலம்
அறிவிக்கப்பட்டுள்ளதாக

.அறவிடப்படாமல்
காணப்படுகின்ற
மீதிகளை
அரவிடுவதற்கு
நடவடிக்கை எடுத்தல்
வேண்டும்

**3.4 வெளிப்படையான மோசடிகள்
கணக்காய்வு அவதானிப்பு**

பிரதேச சபையால் கடந்த ஆண்டிற்காக பொருள் மெய்மையாய்வு மீளாய்வாண்டின் 07 ஆந் திகதி மேற்கொள்ளப் பட்டிருந்ததுடன் அந்த பொருட்களின் பரிசோதனையின் போது 64 பொருட்களில் 850 அலகுகளின் பற்றாக்குறை இனங்காணப் பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரை அது தொடர்பாக பொறுப்பு கூற வேண்டிய தரப்பினரை இனங் காண்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

பரிந்துரை

நேரடியாக பொறுப்புக்கள்
கையளிக்கப்பட்டுள்ள
உத்தியோகத்தார்களுக்கு எழுத்து
மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக

பொருட்கள்
பற்றாக்குறை
தொடர்பாக பொறுப்பு
வாய்ந்த தரப்பினரை
இனங்கண்டு
நடவடிக்கைகள்
எடுத்தல் வேண்டும்

**4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்
4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு**

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டிற்காக பிரதேச சபையால் தயாரிக்கப்பட்டிருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பிடப்பட்ட வருமானங்கள் மற்றும் செலவினங்கள் ஆண்டின் உள்ளவாறான வருமானங்களுக்கு இடையே ஒப்பிடும் போது 08 வருமான விடயங்களில் 15 சதவீதம் முதல் 103 சதவீதம் வரையிலும் 05 செலவின விடயங்களில் 24 சதவீதம் முதல் 84 சதவீதம் வரையான விலகல் அவதானிக்கப்பட்டது

சபையின் கருத்துரை

எதிர்காலத்தில் முறையாக
பாதீட்டை தயாரிப்பதற்கு
நடவடிக்கை எடுப்பதாக

பரிந்துரை

பாதீடு ஆக்கபூர்வமான
கட்டுப்பாட்டு
கருவியொன்றாக
இனங்காணப்பட
வேண்டும்